

ரோஜாவை மட்டுமல்லாமல்
மனங்களைப் பரிமாறி விழிகளால் கதபைசே
நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்
இது உண்மையிலேயே ஒரு துயரத் தோய்ந்த நாள்!

வலண்டனை என்ற பாதிரியார் கல்லால் அடிக் கப் பட்டு சித்திரவைத சய்யப்பட்டு தண்டிக் கப் பட்டு தலை துண்டிக் கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம்.

இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா?

கொடூரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாபி(2) யின் மூட்டாள தனமான கட்டளகைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபீர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாபி.

துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாபி(2) இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனவையினை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியனை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வறண்டு து இராணுவத்தில் சேராவார்கள். போரிலும் மீர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வறெறி எழுதில் கிட்டும். என்றதொரு மூட்டாள தனமான எண்ணம் தோன்றியது.

உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனியாரும் திருமணம் செய்யக் கூடாது. ஏற்கெனவே நிச்சயிக் கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ் அரசு கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது செய்யப் பட்டு இருட்டூச் சிறையில் அடக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக் கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக் கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இராமணங்கள் இணைவைத அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது.

அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டனை அரசு கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டனை கைது செய்யப் பட்டு இருட்டூச் சிறையில் அடக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார்.

அவர் சிறை வகைக் கப் பட்டிருந்த காலத்தில் சிறகைக் காவல் தலைவனின் கண் தெரியாத

மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டனெசுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பித்தது. அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றான். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச் சிறையில் வைத்தான். கண்கள் கிடத்தி விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதறத்ததில் கலங்கினான்.

ஆனால் வலண்டனெசுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான்.

வலண்டனை கல்லால் அடிக் கப் பட்டு சித்திரவதனை சய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டனை மீட்டி வலண்டனை மீட்டி வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின் கண்களிலிருந்து கண்ணீர் பிசுபிசுக்கள் சொரிந்தன.

அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்

0000 0000000000
 000 00000000 - 0000000
 000 00000000 00000000.
 0000 000000 - 00000000
 000 000000, 00 00
 000 00000000 0000000
 000 00000000, 000 000000
 000 000000000 000000000000
 00000000000 000000000 - 00
 00000000 0000! 0000000000
 00000000 000 !! 00000000
 000 000 000000000
 000000000 !!

- 0000000000 00000000000000000000

அன்றிலிருந்து இன்று வரை நேசீப் பாளர்களிடையே பரிமாறப்படும் வரைவரிகள் இவை. இதுவே மூதல் வலண்டனை மடல்.

அரசு கட்டளையை மீறி மனங்களையிணைய வைத்துத் தன்னையே பலி கொடுத்த பாதிரியார் ரோம் மக்களின் மனங்களில் அழியாத இடத்தைப் பெற்றிருந்தார். ரோமானிய தவோலயங்கள் ஐரோப்பியக் கட்டுப் பாட்டுக்குள் வந்த பிறகு இந்தத் தினம் பாகான் (மதமற்றவன்) தினம் எனக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய 200 வருடங்களாகப் பிறகு போப்பாண்டவர் ஒருவரால் வலண்டனை புனிதராக அறிவிக்கப்பட்டு வலண்டனை தினம் (ST. Valentins Day) உலகம் முழுவதும் கொண்டாடத் தலைப்பட்டது.

இதுவே காதலர் தினம்.

□□□□□□□□□□

Written by சந்திரவதனா

Wednesday, 22 July 2009 04:22 - Last Updated Saturday, 14 February 2015 16:02

ஓர்வர இன்னொருவரால் காதலிக்கப் படும் போது அவர் படிப்பிலோ அல்லது கலையிலோ ஏன் போராட்டத் திலான தீர்க்கமான ஈடுபாட்டிலோ இன்னும் ஓர் படிமலே சிறந்து விளங்குகிறார். என்பது இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

இது அன்றைக்கே திரிந்திருந்தால் அன்றைய ரோமானியச் சக்கரவர்த்தி வலண்டனுக்கு இப்படியொரு கொடும்பையைச் செய்திருக்க மாட்டார்.

□□□□□□□□□□

□□□□□□□□

1999